மாண்புமிகு திரு. ம. சின்னசாமி, தொழில் துறை அமைச்சர்:

(அ) இல்லை.

(ஆ) வினாவிற்கு இடமில்லை.

397—

கூடமலையில் மாணவர் விடுதி ஏற்படுத்துதல்

*24616—திரு. கே. கந்தசாமி:

மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், கூடமலையில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி ஏற்படுத்தப்படுமா?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது?

மாண்புமிகு திரு. எம். ஆனந்தன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் :

(அ) மற்றும் (ஆ) : சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், கூடமலையில் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதி அமைப்பது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநரின் அறிக்கை பெற்று நிதிநிலைக்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.

399—

துறையூரில் மீன் விற்பனை நிலையம் அமைத்தல்

*26784—**திரு. வி. ரவிச்சந்திரன்:**

மாண்புமிகு மீனளத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) உப்பிலியாபுரம் தொகுதி, துறையூரில் அரசு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக மீன் விற்பனை நிலையம் ஏற்படுத்தப்படுமா?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது?

1995 ஏப்ரல் 21]

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார், மீனளத் துறை அமைச்சர்:

(அ) சாத்தியக்கூறுகள் இல்லை.

(ஆ) எழாது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள்-விடைகள் நேரம் முடிவுற்றது.

[குறிப்பு: ஓர் உரையின் தொடக்கத்தில் உடுக்குறி (*) இடப்பெற்றிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பெற்றது என்பதைக் குறிக்கும்.]

2. தகவல் கோரல்

எல்.டி.டி.இ.-யைப்பற்றிக் குறிப்பிடும்போது சுப்ரமணியன் சுவாமி தெரிவித்த சொல் ஆதி திராவிட மக்களை இழிவுபடுத்துவதால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து.

திரு. ஆர். சிங்காரம்: பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. சிங்காரம், திரு. செல்வராஜ், திரு. சஞ்சய் ராமசாமி மூன்று பேரும் எழுந்து நின்றால் எப்படி?

திரு. ஆர். சிங்காரம்: தலைவர் அவர்களே, நான் ஒருவன் பேசுகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ஆர். சிங்காரம்.

திரு. ஆர். சிங்காரம்: பேரவைத் தலைவர் அவர்களே, ஆதிதிராவிடர் மக்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் அந்த ஆதிதிராவிடர் இனத்தையே களங்கப்படுத்துகின்ற வகையில் பேசி அதன் மூலமாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து ** அவரைக் கைது செய்யச் சொல்லி, அவரைக் கைது செய்யப்போகின்ற அந்த நேரத்தில் தப்பித்து பம்பாய்க்கோ, டெல்லிக்கோ சென்றுவிட்டார் சுப்பிரமணியசாமி. இங்கிருந்து நம்முடைய காவல் துறையினரை டெல்லிக்கோ அல்லது பம்பாய்க்கோ அனுப்பி அவரை உடனடியாகக்

**மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.